



**CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY**  
 Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road,  
 Egmore, Chennai - 600 008  
 Phone : 28414855 Fax: 91-044-28548416  
 E-mail: [mcmda@tn.gov.in](mailto:mcmda@tn.gov.in)  
 Web site: [www.cmdachennai.gov.in](http://www.cmdachennai.gov.in)

**Letter No. L1/2436/2020**

**Dated: 13.08.2020**

To

**The Commissioner**

Kundrathur Panchayat Union  
 @ Padappai - 601301.  
 Kancheepuram District.

Sir,

Sub: CMDA - Area Plans Unit - Layout Division - Planning Permission - Proposed Laying out of house site comprised in S.Nos.52/2 & 59/1B of Kolapakkam Village, Kundrathur Taluk (formerly Pallavaram Taluk), Kancheepuram District, Kundrathur Panchayat Union limit - Approved - Reg.

- Ref:
1. Planning Permission Application for laying out of house sites received in APU No. L1/2020/000042 dated 18.02.2020.
  2. This office letter even No. dated 05.03.2020 addressed to the applicant.
  3. Applicant letter dated 16.03.2020.
  4. This office DC Advice letter even No. dated 01.06.2020 addressed to the applicant.
  5. Applicant letter dated 02.06.2020 enclosing the receipts for payments
  6. This office letter even No. dated 05.06.2020 addressed to the Commissioner, Kundrathur Panchayat Union enclosing a copy of skeleton plan.
  7. The Commissioner, Kundrathur Panchayat Union letter Rc.No.2777/2020/A3 Dated 30.07.2020 enclosing a copy of Gift Deed for handing over of Road, PP-1, PP-2 site area registered as Document No.3857/2020 dated 28.07.2020 @ SRO, Pammal.
  8. G.O.Ms.No.112, H&UD Department dated 22.06.2017.
  9. The Secretary (H & UD and TNRERA) Letter No.TNRERA/261/2017, dated 09.08.2017.

The proposal received in the reference 1<sup>st</sup> cited for the proposed laying out of house site comprised in S.Nos.52/2 & 59/1B of Kolapakkam Village, Kundrathur Taluk (formerly Pallavaram Taluk), Kancheepuram District, Kundrathur Panchayat Union limit was examined and layout plan has been prepared to satisfy the Tamil Nadu Combined Development and Building Rules, 2019 requirements and approved.

2. Issuance of Planning Permission by CMDA under the statutory provisions does not confirm any ownership or title over the property, in favour of the applicant. Before issuing planning permission for any development, Chennai Metropolitan Development Authority in this regard, checks only the aspect of applicant's right over the site under reference to make the development thereon based on the copies of the documents (such as Sale Deed, Patta, Lease Deed, Gift Deed etc., and GPA) furnished by the applicant along with his application to prove the same. Thus, CMDA primarily considers only the aspect on whether the applicant prima facie has a right to carry out development on the site under reference.

**For SMK ENTERPRISES**

*M. Raji*  
 Partner,

Partno  
FOR SMK ENTERPRISES

Any person who acquires interest in the property shall ensure independently about the ownership and the applicant's right before acquiring the same. Further, if any individual claim right (or) title over the property he/she/ they shall have to prove it before the appropriate/competent Court to decide on the ownership or get the matter settled in the Court of Law and CMDA is not the competent authority to decide on this matter.

3. The applicant has remitted the following charges / fees in the reference 5<sup>th</sup> cited as called for in this office letter 4<sup>th</sup> cited respectively:

Description of charges	Amount	Receipt No. & Date
Scrutiny fee	Rs. 8,000/-	B-0015937 dated 17.02.2020
Development charge	Rs.16,000/-	B-0016453 dated 02.06.2020
Layout Preparation charges	Rs.12,000/-	
Contribution to Flag Day Fund	Rs. 500/-	0005231 dated 02.06.2020

4. The approved plan is numbered as **PPD/LO. No.63/2020 dated 13.08.2020**. Three copies of layout plan and planning permit **No.13825** are sent herewith for further action.

5. You are requested to ensure that roads are formed as shown in the approved plan, before sanctioning and release of the layout.

6. The project promoter has to advertise, market, book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate Project or part of it, only after registering the Real Estate Project with the Tamil Nadu Real Estate Regulatory Authority as per the orders in the reference 8<sup>th</sup> & 9<sup>th</sup> cited.

Yours faithfully,  
13/08/2020  
for Chief Planner, Layout

Encl: 1. 3 copies of layout plan.  
2. Planning permit in duplicate  
(with the direction not to use the logo of CMDA in the Layout plan since the same is registered).

- Copy to: 1. Thiru.M.Naresh Kankariya, GPA  
On behalf of Thiru.L.Naman Jain,  
Old No.46, New No.35A, First Floor,  
Erulappan Street, Sowcarpet,  
Chennai - 600 079.
2. The Deputy Planner,  
Master Plan Division,  
CMDA, Chennai-8.  
(along with a copy of approved layout plan).
3. The Superintending Engineer,  
Chennai Electricity Distribution Circle, (South-I).  
Tamil Nadu Generation of Electricity and  
Distribution Corporation (TANGEDCO)  
K.K.Nagar, Chennai-600 078.  
(along with a copy of approved layout plan).
4. Stock file /Spare Copy

FOR SMK ENTERPRISES

Partno

155

Chennai Metropolitan Development Authority  
PLANNING PERMIT

(Sec 49 of T & C. P. Act 1971)

PERMIT No. 13825

PPD No. 63  
LO 2020

Date of Permit 13/08/2020

Thiru. M. Naresh Kankariya  
GPA,

File No. L1/2436/2020

on behalf of Thiru.  
L. Narayan Jain,

Name of Applicant with Address.....

Old No. 46, New No. 35A,

First Floor,  
Erulappan Street,  
Sowcarpet, Ch- 79.

Date of Application 18.02.2020

Nature of Development : Layout/Sub-division of Land/Building construction/Charge in use of Land/Building

Planning Permission for Proposed  
Laying out of house site comprised in  
Site Address S-Nos. 52/2 & 59/1B of Kolapakkam Village.

Division No. Kundrathur Taluk (formerly Pallavaram  
Taluk), Kancheepuram District, Kundrathur  
Panchayat Union Limit.

Development Charge paid Rs. ₹ 16,000/- Challan No. B-16453 Date 02/06/2020

PERMISSION is granted to the layout/sub-division of land for building construction/change in use of land/building according to the authorised copy of the plan attached hereto and subject to the condition overleaf.

3. The permit expires on \_\_\_\_\_  
the building construction work should be completed as per plan before the expiry date. If it is not possible to Complete the construction, request for renewing the planning permit should be submitted to Chennai Metropolitan Development Authority before the expiry date. If it is not renewed before the said date fresh Planning Permission application/has to be submitted for continuing the construction work when the Development Control Rules that may be currently in force at that time will be applicable. If the construction already put up is in deviation to the approved plan and in violation of rules. Planning permit will not be renewed.

13/08/2020  
For MEMBER SECRETARY  
13/08/2020

For SMK ENTERPRISES  
M. Padmanabhan  
Partner

157  
கொளப்பாக்கம் ஊராட்சி தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)  
அவர்களின் செயல்முறைகள்  
முன்னிலை:- திரு. எச். அப்துல் நயீம் பாஷா

ந.க.எண்.8/2020-21

நாள்.28.08.2020



மனை உட்பிரிவு - அனுமதி குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் -  
கொளப்பாக்கம் ஊராட்சி ச.எண்கள்.52/2 & 59/1B -ல் மனை பிரிவு  
செய்து வரைபடம் ஒப்புதல் அளித்து உத்தரவு வழங்குதல் -  
தொடர்பாக.

- 1.Thiru.M. Naresh Kankariyan GPA, on Behalf of Thiru.L. Naman Jain  
விண்ணப்ப நாள்.26.08.2020
- 2.அரசாணை எண்.255/ஊ.வ துறை நாள்.18.08.1997
- 3.ந.க.எண்.2777/2020/அ3, Dt.24.08.2020
4. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எழும்பூர், சென்னை  
அவர்களின் கடித ந.க.எண்.L1/2436/2020, நாள்.13.08.2020
5. கொளப்பாக்கம் ஊராட்சி பலவகை ரசீது எண்.52416,  
நாள்.28.08.2020

\*\*\*\*\*

ஆணை :-

பார்வையில் சுட்டிய கடிதத்துடன் பெறப்பட்ட வரைபடங்கள் பரிசீலிக்கப்பட்டு  
கற்றியுள்ள மனைகள் சாலைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்டு ஒதுக்கீட்டின் கீழ்க்கண்ட  
மனைப்பிரிவு மற்றும் மனை பிரிவு விதிகளுக்கு உட்படுத்தி ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

#### நிபந்தனைகள்

- 1 மனைகள் மற்றும் தெருக்கள் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் மு.மு.66/  
2016-2017ன் படி எல்லைக் கற்களால் வரையறுக்கப்பட வேண்டும். மனைப்  
பிரிவிற்குள் வரும் தெருக்கள் அனைத்தும் சரளைக் கற்களைக் கொண்டு  
மனுதாரர்கள் நிர்வாக அதிகாரியினால் நிர்ணயிக்கப்படும் மட்டத்திற்கும்  
அகலத்திற்கும், அமைக்கப்பட வேண்டும். அதோடு தகுந்த சிறுபாலங்கள்  
சாக்கடை வடிகால், தூப்பரவு, தெருவிளக்கு முதலிய வசதிகளும் மனுதாரர்  
அமைத்துதர வேண்டும். மனையின் அளவுகளில் அமைப்பில் மாற்றங்கள்  
செய்வதோ அல்லது வரையறுக்கப்பட்ட பொது உபயோகத்திலுள்ள இடங்களில்  
மாறுதல் செய்வதோ கூடாது.
2. தெரு முனையில் அமையும் மனைகளில் முலைகள் அங்கீகரிக்கப்பட்ட  
வரைபடத்தின்படி திருப்பத்தோடு அமைக்கப்பட வேண்டும்.
3. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் விடப்பட்டுள்ள எந்த ஒரு மனையும் பொது  
காரியங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட மனைகள் தவிர குடியிருப்பு வீடு  
கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமல்லாத கடை பண்டக சாலை மற்றும்  
குடியிருப்பு அல்லாத குடியிருப்பைச் சொந்த உபயோகத்திற்கில்லாத கட்டிடம்  
கட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது.

For SMK ENTERPRISES

Partne.

4. எந்த ஒரு மனையிலும் தனித்தொரு குடியிருப்பு மட்டுமே கட்டப்பட வேண்டும். தவிர எக்காலத்திலும் தனிப்பட்ட மனைகளில் அங்கீகரிக்கப்பட்ட அளவுகளையோ அமைப்பையோ மாறுபடுத்தும் வகையில் எந்த மனையும் திருத்தி அமைப்பதோ உட்பிரிவளிப்பதோ உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது.
5. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள தெருக்களுக்கு கட்டிட வரம்பு 10 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். மனையின் எல்லைக்குள் கட்டிட வரம்புக்குட்பட்ட நிலப்பகுதியின் தெருவில் உயர் மட்டத்தில் இருந்து 5 அடி உயரத்திற்கு மேற்படாத சுற்றுச்சுவர் அல்லது வேலை தவிர வேறு எந்த கட்டிடமோ சுவறோ கட்டக்கூடாது.
6. மனையின் பின்புற எல்லைக்குள் கட்டிடத்திற்கும் இடையில் மனையில் மொத்த அகலத்திற்கும் வியாபிக்கின்ற வகையில் குறைந்தது 15 அடி அளவு உள்ள திறந்தவெளி இருக்க வேண்டும். இந்த பின்பக்க திறந்த வெளியில் கிணறு , மல அறை, எருக்குழி , மாட்டுத் தொழுவம், உந்து வண்டியை நிறுத்த கொட்டகை போன்றவை அல்லது அவைபோன்ற குடியிருப்பு அல்லாது அதைச் சார்ந்த கட்டிடங்கள் மட்டுமே அனுமதிக்கலாம். ஆனால் அக்கட்டிடங்கள் மொத்தமாக பின் எல்லையில் நிலத்தின் முன்றில் ஒரு பாகத்திற்கு மேற்படாமலும் மனையின் பின்பக்க பாகத்திற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.
7. மனையின் பரப்பின் 50 சதவீதத்திற்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது.
8. கடக்கால் போடத் தேவையான அளவிற்கு அதிகமாக தரையை சமப்படுத்த வேண்டும். நிலச்சரிவை நேர் செய்யவோ, மனையிலிருந்து மண்தோண்டி எடுத்த பள்ளங்கள் ஏற்படுத்தக்கூடாது.
9. மனையின் சொந்தக்காரர்கள் மேற்படி வீடு கட்டும் திட்டங்களுக்கு உட்படுவதாக எழுத்து மூலமாக சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். மனைகள் விற்பவரையும் மற்றும் வாங்குபவரையும் கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்திட்டங்கள் விற்பனைப் பத்திரங்கள் பகுதியாக சேர்க்கப்பட வேண்டும்.
10. அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு வரைபடம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.உ)

கொளப்பாக்கும் ஊராட்சி

For SMK ENTERPRISES

Partne

இணைப்பு  
மனை உட்பிரிவின் வரைபடம்